

கீரை சாகுபடி - ஒரு ஏக்கர் ஒரு வருடம் ரூ.1,80,000



நான் ஒரு ஏக்கர் நிலத்துல, அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலி, மணத்தக்காளி, சிறுகீரை, புளிச்சக்கீரையு ஏழு வகையான கீரைகளை சாகுபடி செய்றேன். இப்படி பல கீரைகளை ஒருசேர கொண்டு போனா, ஒரு கீரையில் குறைச்சலா வருமானம் வந்தாலும், இன்னொரு கீரையில் கூடுதலா கிடைச்சும்". 'கீரையைப் பொறுத்தவரை எல்லா காலங்களிலும் நன்றாக வளரும். குறிப்பாக கோடை காலத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும் அனைத்து வகையான மண்ணிலும் கீரை செழித்து வளரும். களிமண் பகுதிகளில் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய, இரண்டு டன் தொழுவும் போட்டு, மண்ணில் கட்டியில்லாத அளவுக்கு உழவு செய்ய வேண்டும். கீரை சாகுபடியில் தொழுவும் மிக அவசியம். அடியுமாக தொழுவும் கொடுத்தால், ரசாயன உரத்துக்கானச் செலவு மிகவும் குறையும். பத்தடி நீளம், ஆறடி அகலத்தில் பாத்திகள் எடுத்து, நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப வாய்க்கால் அமைத்து கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கரில் ஏழு கீரை

பிறகு, 30 சென்ட் நிலத்தில் ஒரு கிலோ அரைக்கீரை, 30 சென்டில் ஒன்றரை கிலோ முளைக்கீரை : 5 சென்டில் 100 கிராம் மணத்தக்காளி, 10 சென்டில் கால் கிலோ பசலி 5 சென்டில் அரை கிலோ புளிச்சக்கீரை 10 சென்டில் அரை கிலோ சிறுகீரை என்று விதைகளை மணலோடு கலந்து பரவலாகத் தெளிக்க வேண்டும். மீதமுள்ள 10 சென்டில் 50 கட்டுகள் கொண்ட பொன்னாங்கன்னி செடியை நெருக்கமாக நடவு செய்து உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மறுபடியும் 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10-ம் நாள் 25 கிலோ பாக்டம்ஃபாஸ், 25 கிலோ யூரியாவைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 16-ம் நாள் மறுபடியும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

பொதுவாகவே, கீரைக்கு சற்று காய்ச்சலான பாசனம் இருந்தால் நல்லது. அதேசமயம், நான்கு நாட்களுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சாமல் இருந்தால், வாடத் தொடங்கிவிடும். விதைத்த 25-ம் நாளிலிருந்து ஏழு வகையான கீரையையுமே அறுவடை செய்யத் தொடங்கலாம்.

முளைக்கீரை : முளைக்கீரையை வேரோடு அறுவடை செய்ய வேண்டும். தினமும் சராசரியாக 300 கட்டுகள் வீதம் பத்து நாட்களுக்கு மூவாயிரம் கட்டுகள் கிடைக்கும், ஒரு கட்டு சராசரியாக இரண்டு ரூபாய் விலை

போகும். 30 சென்டிலும் முழுமையாக அறுவடை முடிந்ததும், இரண்டு மூன்று நாட்கள் கழித்து பாத்தியை நன்கு கொத்திவிட்டு, சுமார் 500 கிலோ தொழுவும் போட்டு மண்ணை சமப்படுத்தி, மீண்டும் முளைக்கீரை சாகுபடியைத் தொடங்கலாம். இதேபோல் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்பது தடவை சாகுபடி செய்யலாம். முளைக்கீரையைத் தவிர, மற்றக் கீரைகள் அனைத்துமே கிள்ளக் கிள்ள துளிர்ந்துக் கொண்டே இருக்கும், ஒரு முறை விதைத்து, பல மாதங்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். மற்றக் கீரைகள் அனைத்துக்கும் சேர்த்து மாதம் ஒரு முறை 5 கிலோ யூரியாவைப் போட்டு தண்ணீர் பாய்ச்சினால், செழிப்பாக வளர்ந்து கொண்டே இருக்கும்.

சிறுகீரை:

சிறுகீரையை தினமும் ஒரு சென்ட் அளவுக்கு அறுவடை செய்ய வேண்டும். பத்து நாளில் பத்து சென்ட் அறுவடை முடிந்து விடும். பதினோராவது நாள் மறுபடியும், முதல் நாள் அறுவடை செய்த இடத்திலிருந்து அறுவடையைத் தொடங்கலாம். இதேபோல மூன்று மாதம் வரை அறுவடை செய்யலாம். தினமும் 40 கட்டுகள் வீதம் மூன்று மாதத்தில் மொத்த மகசூலாக 3,600 கட்டுகள் கிடைக்கும். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு முறையும் பாத்தியைக் கொத்தி, தொழுவும் போட்டு, விதைகளைத் தூவ வேண்டும்

அரைக்கீரை:

அரைக்கீரையை தினமும் 200 கட்டுகள் வீதம் அறுவடை செய்தால், இருபது நாள் கழித்து மறுபடியும் முதல் நாள் அறுவடை செய்த இடத்திலிருந்து அறுவடையைத் தொடங்கலாம். ஐந்து மாதம் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும் ஒரு நாளைக்கு 200 கட்டுகள் வீதம் மொத்தம் 30 ஆயிரம் கட்டுகள் கிடைக்கும். முழுமையாக அறுவடை முடிந்த பிறகு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அதே பாத்தியில் மண்ணைக் கொத்தி, 500 கிலோ தொழுவும் போட்டு, அரைக்கீரை சாகுபடியைத் தொடங்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை இந்தக்கீரையை சாகுபடி செய்யலாம்.

மணத்தக்காளி:

மணத்தக்காளிக் கீரையை தினமும் இருபது கட்டுகள் வீதம், ஐந்து மாதம் வரை சுழற்சி முறையில் அறுவடை செய்தால், 3,000 கட்டிகள் கிடைக்கும். ஐந்து மாதம் கழித்து மீண்டும் பாத்தியைக் கொத்தி, தொழுவும் போட்டு, விதை தூவி, சாகுபடியைத் தொடங்கலாம்.

புளிச்சக்கீரை

புளிச்சக்கீரையை தினமும் 30 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் அறுவடை செய்தால், ஐந்து மாதத்தில் 4,500 கட்டுகள் மகசூல் கிடைக்கும். இதையும் ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்யலாம்.

பசலிக்கீரை

பசலிக்கீரையை தினமும் 40 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் அறுவடை செய்தால், ஓர் ஆண்டில் மொத்த மகசூலாக 14,400 கட்டுகள் மகசூலாக பெறமுடியும்.

பொன்னாங்கன்னி

பொன்னாங்கன்னியை தினமும் 40 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் ஓர் ஆண்டு வரை அறுவடை செய்யலாம். மொத்த மகசூலாக 14,400 கட்டுகள் கிடைக்கும்

ஆண்டக்கு 1,80,000

ஓராண்டில் ஒன்பது தடவை முளைக்கீரை, மூன்று தடவை சிறுகீரை, தலா இரண்டு தடவை அரைக்கீரை, மணத்தக்காளி மற்றும் புளிச்சக்கீரையும், தலா ஒரு தடவை பசலி மற்றும் பொன்னாங்கன்னிக்கீரை சாகுபடி செய்வதன் மூலம் 1,41,600 கீரைக்கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு சராசரியாக இரண்டு ரூபாய் விலை போகும். இதன் மூலம் 2,83,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவும் போக நிகர லாபமாக சுமார், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஓராண்டுக்குப் பிறகு, நிலத்தில் உள்ள கீரைச்செடிகளை மண்ணோடு மண்ணாக நன்கு உழவு ஓட்டி, தொழுவரம் போட்டு, வாய்க்கால் வெட்டி, புதிதாகப் பாத்திகள் அமைத்து மீண்டும். சாகுபடியைத் தொடங்கலாம். விதைக்காக, கொஞ்சம் செடிகளை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டால், மூன்று மாதத்துக்கு மேல் முற்றி விடும். அவற்றை அறுத்து வெயிலில் காயவைத்தால், விதைபன் உதிரும். அந்த விதைகளை சுத்தமாகப் புடைத்து, தனியாகப் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம். பொதுவாகக் கீரையில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும்னு சொல்வாங்க. ஆனா, இந்தப்பகுதியில் அந்தப்ப பிரச்சனை இல்லை. பின்காலத்துல மட்டும் லேசா புள்ளி விழும். அதுவும்கூட தானாவே கட்டுப்படுறதால பூச்சிமருந்து அடிக்கறதில்லை. அந்தச் செலவு முழுசா மிச்சம். “மத்த எல்லா சாகுபடியை விட கீரை சாகுபடியில நிச்சய லாபம் இருக்கு.

“கீரைக்கு தொழுவரம் கட்டாயம் போடணும். கிறது பாலபாடம், அதோட கூடுதல் மகசல் தேவையா இரக்கறதால, யூரியாவையும் நாங்க விடாம் போடறோம். மத்தபடி இயற்கை விவசாயம்கிறத இனிமேதான் யோசிச்சுப்பார்க்கணும்”.

தொடர்புக்கு

குமார்

பொன்னாவரை

தஞ்சாவூர் மாவட்டம்

அலைபேசி 93610-25406